

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மீகஹகிவுல பிர்தேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் மீகஹகிவுல பிர்தேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் அமுல்படுத்தப்பட்ட செயற்திட்டங்களின் பூர்த்தி வேலைப் பெறுமதி ரூபா 4,526,555 காணி மற்றும் கட்டிடங்களின் கீழ் மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்வரும் ஆண்டின் போது சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கணக்குகள் சரி செய்யப்படல் வேண்டும்.
(ஆ) ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கீழ் காண்பிக்க வேண்டிய மொத்தப் பெறுமதி ரூபா 824,400 ஆன 05 பொருள் வகைகளுக்குரிய 37 அலகுகள் இறுதி இருப்பில் காண்பிக்கப்பட்டிருந்தது.	இறுதி இருப்பை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	மேற்படி

1.6.2 கணக்காய்விற்கான சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டில் திசம்பர் 31 இல் உள்ளவாறு ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங் களின் பெறுமதியில் உள்ளடக்கப்பட்ட ரூபா 6,991,213 பெறுமதியான 04 கணக்கு மீதிகளுக்காக விரிவான பட்டோலையை உள்ளடக்கிய சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை.	முறையான மதிப்பீடொன்றை மேற்கொண்டு பெறுமதியைக் கணிப்பிட்டு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	விரிவான பட்டோலைகளை உள்ளடக்கிய சான்றுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் நிதிப் பிரமாணம் 134(3)	05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் உள்ளகக் கணக்காய்வு அறிக்கை தலைமை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் கணக்காய்வு அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 2,393,990 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 1,542,877 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000
i. ஆதன வரியும் வரியும்	2,754,000	2,893,889	2,289,475	948,062	2,703,800	1,849,781	1,339,772	852,548	
ii. வாடகை	4,796,200	4,725,460	4,252,267	1,671,514	5,161,400	4,479,220	4,228,470	1,368,705	
iii. அனுமதிப் பத்திரக் கட்டணம்	839,500	900,724	755,626	145,098	750,000	400,524	399,275	1,249	
iv. ஏனைய வருமானம்	3,519,500	1,096,451	940,551	155,900	3,947,498	3,244,964	2,920,809	324,155	
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----	-----
	11,909,200	9,616,524	8,237,919	2,920,574	12,562,698	9,974,489	8,888,326	2,546,657	
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2022 ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு வழங்கப்பட்ட மீகஹகியுள்ள புதிய பேருந்து நிலையத்தில் 08 கடைகளில் நிலுவைக் கடை வாடகை ரூபா 644,400 மீளாய்வாண்டின் போதும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	கடைகள் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும் வியாபார நிலையத்தின் பிரதான வீதிக்கு முன்னால் அமைக்கப்படாமை மற்றும் அந்த நிலையத்திற்கு வருகை தருகின்ற நுழைவு வீதி கஷ்டமானதன் காரணமாக வியாபார நடவடிக்கைகளுக்காக நுகர்வேர்கள் வருகை தராமையினால் வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்தது.	பேருந்து நிலையத்திற்கு நுழைவு வீதிக்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் உடன் படிக்கையின் பிரகாரம் வாடகை அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2.2.3 நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும் ஏனைய அதிகாரத் தரப்பினரிடமிருந்தும் மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்ற தண்டப்பணம் ரூபா 3,877,820 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 200,703 பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வில்லை.	பட்டோலை உள்ளூராட்சித் திணைக்களத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது.	நிலுவை நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுதல்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பரதேச சபைகள் சட்டத்தின் 105 (ஆ) பிரிவின் பிரகாரம் பொது பயன்பாட்டு சேவைகளாக சபை அதிகாரப் பிரதேசத்திற்குரிய 11 பிரதான வீதிகளுக்காக 135 வீதி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தமை வீதி விளக்கு தொடர்பான பதிவேட்டில் காண்பிக்கப்பட்டிருந்தது. மீகஹகியுலயில் இருந்து ஹெட்டவத்த வீதி குறுமட சந்தி வரையான வீதியில் 14 வீதி விளக்குகளில் 12 விளக்குகள் செயலிழந்த நிலையில் காணப் பட்டது. அது 85.7 சதவீதத்தைக் கொண்டிருந்தது.	ஆய்வினை மேற்கொண்டு மீண்டும் நாளதுவரையாக்கு வதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.	பொது மக்கள் பயன்பாட்டு சேவைகளை பராமரித்து பேணிச் செல்லல் வேண்டும்.

(ஆ) சபைக்குரிய 07 நீர் செயற்திட்டங்களில் 760 நீர் நுகர்வோர்களுக்கு அண்ணளவான தரப்பினர் நீர் நுகர்வைப் பெறுவதுடன் குடி நீர் தேவைகளுக்காக நீரை பொருத்தமானதாக இருந்ததா என நீர் மாதிரிகள் பரீட்சிக்கப்பட்டிருக்கவில்லை.	06 செயற்திட்டங்களில் நீர் மாதிரி பரீட்சித்து தருமாறு சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.	பொது மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
--	---	---

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீகஹகியுல் பிரதேசத்தில் அமைந்துள்ள ஊவா வெல்லஸ்ஸ அபிவிருத்தி மன்றம் மற்றும் நிதியத்தில் இருந்து ரூபா 255,000 செலவில் உடற்பயிற்சி நிலையத்திற்கு திரட் மில் தொகுதி ஒன்று கொள்வனவு செய்யப் பட்டிருந்தது. உபகரணத் தொகுதியை பௌதீக பரிசோதனை செய்வதற்கு சமர்ப்பிக்காதிருந்ததுடன் உரிய நிலையத்தில் அமைந்துள்ள இடம் தொடர்பாகவும் சபை அறிந்திருக்கவில்லை.	உடற்பயிற்சி நிலையமொன் றாக பேணிச்செல்வற்கு ஊவா வெல்லஸ்ஸ அபிவிருத்தி மன்றம் முறையான உபகரணங்கள் விநியோகித்திருந்த போதிலும் சபையின் மேற்பார்வை இன்றிய நிலையமொன்றாக இருந்தமையும் இவ்வாறான நிலையமொன்று தொடர்பாக சபை அறிந்திருக்கவில்லை.	சபை நிதியம் தேவை களை இனங்கண்டு முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தப்படல் வேண்டும்.
(ஆ) 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் கொண்டுவரப்படுகின்றமை மற்றும் இருப்பினை உறுதிப்படுத்த முடியாத ரூபா 1,072,586 நடைமுறைச் சொத்துக்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	காலப் பகுதி குறிப்பிட்ட மீதியாக இல்லாத நீர்க் கட்டணம் மற்றும் நிலுவைக் கடை வாடகையாக காண்பிக் கப்பட்டதுடன் கௌரவ ஆளுநருக்கு சமர்ப்பித்து பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	மீதிகளைத் தீர்த்து வைத்தல் வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2016 யூலை முதல் 2023 நவம்பர் மாதம் வரை சேவையில் ஈடுபட்டிருந்த 06 ஊழியர் களுக்காக ஊழியர் சேமலாப நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் குறித்துரைத்த திகதியில் செலுத்தாமைமையின் காரணமாக ரூபா 78,955 மிகைக் கட்டணம் செலுத்துவதற்கு சபைக்கு ஏற்பட்டிருந்தது.	ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை குறித்துரைத்த திகதியில் செலுத்தாதிருந்ததன் காரணமாக வட்டி பணம் செலுத்த வேண்டி ஏற்பட்டிருந்தது.	மிகைக் கட்டணம் தொடர்பாக நிதிப் பிரமாணம் 156 இன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) 2022 ஆம் ஆண்டின் மே 09 ஆந் திகதி கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த கலவர நிலைமையின் காரணமாக தீ வைக்கப்பட்டு அழிவடைந்திருந்த ரூபா 7,650,000 ஆன கெப் வண்டி தொடர்பாக நிதிப்பிரமாணம் 104(4) இன் பிரகாரம் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	2022 மே 09 ஆம் திகதி கெப் வண்டி தீ வைத்து அழிவடைந்தமை தொடர்பாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட டுள்ள பரிசோதனைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 104(4) அறிக்கை இதுவரையும் சபைக்கு கிடைக்காதிருந்ததுடன் நீதிமன்ற நடவடிக்கைகளும் முடிவடைந்திருக்கவில்லை.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நட்டம் அறவிடப்படல் வேண்டும்.
--	--	--

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் போது ரூபா 33,605,179 செலவில் நிர்மாணிக்கப் பட்டிருந்த பேருந்து நிலையம் மற்றும் கடைகள் 2024 திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் பயன்படுத்தப்படாமல் பயனற்று காணப்பட்டது.	கடைகள் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும் வியாபார நிலையம் பிரதான வீதிக்கு முன்னால் அமையாமை மற்றும் அந்த இடத்திற்கு வருகை தருகின்ற நுழைவு வீதியின் கஷ்டத்தின் காரணமாக வியாபார நடவடிக்கைகளுக்காக நுகர்வோர்கள் வருகை தராமையினால் வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்தது.	கடைகளை ஆக்கபூர்வமான பணிகளுக்கு ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளின் போது வாராந்த சந்தையில் 03 கடைகளை நிர்மாணிப்பதற்கு சபை நிதியத்திலிருந்து ரூபா 5,281,819 செலவிடப்பட்டிருந்தது. கடைகளை வாடகைக்கு வழங்குவதற்காக நபர்கள் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அதில் வாடகையாளர் இருவருடன் வாடகை உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டிருந்த போதிலும் வாடகை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் விளைவற்றுக் காணப்பட்டது.	கடைகளை வாடகைக்கு வழங்குவதற்கு கேள்வி கோரப்பட்ட போதும் எந்த ஒருவரும் கேள்வி சமர்ப்பித்திருக்கவில்லை.	முறையான திட்டமொன்றின் பிரகாரம் செயற்திட்டங் களைத் தெரிவு செய்து நிர்மாணித்தல் வேண்டும்.

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபை தயாரித்திருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் செலவினம், ஆண்டில் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினத்தை ஒப்பீடு செய்த போதும் 02 விடயங்களில் வருமான விடயங்களில் 65 சதவீதம் முதல் 74 சதவீதம் வரையும், 07 செலவின விடயங்களில் 21 சதவீதம் முதல் 87 சதவீதம் வரையும் முரண்கள் காணப்பட்டது. இதன் பிரகாரம் பாதீடு ஆக்க பூர்வமான கட்டுப்பாட்டுக்கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	எதிர்வரும் ஆண்டின் போது போது முரண்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	வருமானம் செலவினங்கள் தொடர்பான முரண்களைக் குறைத்தல் வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சினைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபை அதிகாரப் பிரதேசத்தில் வீடுகள், அரச நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் வியாபார கடைகள் போன்ற 134 நிலையங்களிலிருந்து உக்காத கழிவுகள் மெற்றிக்தொன் 05, உக்கும் கழிவுகள் மெற்றிக்தொன் 21 அளவில் வருடாந்தம் சேகரிக்கப்படுவதுடன் அவ்வாறு சேகரிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்கள் மீகஹகியுல் 14 ஆம் மைல் பிரதேசத்தில் அரசாங்கத்திற்குரிய காணியில் முறையற்ற வகையில் போடப்படுகின்றது.	தலாவதென்ன கழிவுப் பொருள் செயற்திட்ட முன்மொழிவுக்காக அங்கீகாரம் கிடைத்த பின்னர் கழிவுப் பொருள் பிரிவொன்றை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.	முறையாக கழிவுப் பொருட்களை அகற்றுதல் வேண்டும்.